

காய்கறிகள்



தக்காளி



வெண்டைக்காய்




கீரை



வெங்காயம்



உருளைக் கிழங்கு



கேரட்



மிளகாய்